

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ஹிக்கடுவ நகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் நகர சபை கட்டளைச் சட்டத்தின் (அதிகாரம் 255) உப பிரிவு 181(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் உப பிரிவு 10(1) உடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, ஹிக்கடுவ நகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நகர சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நகர சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நகர சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய

முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது நகர சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நகர சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

#### 1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின படி, நகர சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

#### 1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

##### 1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                       | சபையின் கருத்துரை                                                                                                   | பரிந்துரை                                                                                                                                                                               |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) ரூபா 535,500 தொகைக்கான 06 கணினிகளின் பெறுமதி கணினிகள் மற்றும் துணைக்கருவிகளின் கீழ் காட்டப்பட வேண்டியிருந்த போதிலும், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் கீழ் காட்டப்பட்டிருந்தது.                                                                       | 2025 இறுதிக் கணக்குகளில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.                                                 | நிதிக்கூற்றுக்களில் சரியான சொத்துத் தொகுதியின் கீழ் காட்டப்பட வேண்டும்.                                                                                                                 |
| (ஆ) சபைக்குச் சொந்தமான பௌதீக ரீதியாக காணப்படாத ரூபா 5.59 மில்லியன் தொகை பெறுமதியான 02 இயந்திரங்கள் மற்றும் வாகமொன்றின் பெறுமதி நிதி நிலைமைக்கூற்றில் உட்படுத்தப்பட்டிருந்தமையால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் அந்த எண்ணிக்கையால் மிகையாக காட்டப்பட்டிருந்தது. | இந்த விடயம் சபையில் பௌதீக ரீதியாக காணப்படாததுடன், அது தொடர்பாக மேலும் கண்டறிந்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. | பௌதீக ரீதியாக காணப்படாத சொத்துக்கள் தொடர்பாக உடனடியாக விசாரணையொன்று மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், நிதிக்கூற்றுக்களின் சொத்துக்களில் சரியான பெறுமதி காட்டப்பட வேண்டும். |

- (இ) ரூபா 100,000 தொகை பெறுமதியான 04 டயர்களின் பெறுமதி தளபாடங்கள் மற்றும் உபகரணங்களின் கீழ் உட்படுத்தப்பட்டிருந்தமையால் தளபாடங்கள் மற்றும் உபகரணங்களின் பெறுமதி அந்த எண்ணிக்கையால் மிகையாக காட்டப்பட்டிருந்தது. 2025 இறுதிக் கணக்குகளில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என. டயர்களின் பெறுமதியை தளபாடப் பெறுமதியில் இருந்து அகற்றி தயர் இருப்புப் பெறுமதியில் உட்படுத்தப்பட வேண்டும்.
- (ஈ) சபைக்குச் சொந்தமான 62 காணித் துண்டுகளின் பெறுமதியை பெறுமதி மதிப்பீடு செய்து கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. பெறுமதி கிடைத்த பின்னர் 2025 இறுதிக் கணக்குகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என. காணிகளை பெறுமதி மதிப்பீடு செய்து கணக்கீடு செய்ய வேண்டும்.

### 1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

| கணக்காய்வு அவதானிப்புகள்                                                                                                                                                                                                                                                        | சபையின் கருத்துரை                                                                                 | பரிந்துரை                                                                         |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------|
| (அ) மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 09 கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய துணைப் பதிவேடுகள் அட்டவணைகளில் காட்டப்பட்டுள்ள மற்றும் மீதிகளிடையே ரூபா 21.41 மில்லியனிற்கான வித்தியாசம் ஒன்று காணப்பட்டது. | கணக்குகளில் காட்டப்பட்டிருந்த வித்தியாசங்கள் தொடர்பாக கண்டறிந்து விடயங்கள் சமர்ப்பிக்கப்படும் என. | வித்தியாசங்களுக்கான காரணங்களை இனங்கண்டு சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். |
| (ஆ) மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதி நிலைமைக் கூற்றின் படி ஆதனங்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்களின் கூட்டுப் பெறுமதி ரூபா 1.76 மில்லியன் தொகை எனினும், தேறிய சொத்துக்கள் மாற்றங்கள் கூற்றில் அது 2.22 மில்லியன் தொகை என காட்டப்பட்டிருந்தது.              | 2025 இறுதிக் கணக்குகளில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என.                                    | வித்தியாசங்களை இனங்கண்டு சரி செய்ய வேண்டும்.                                      |

### 1.7 இணங்காமை

#### 1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

| சட்டங்கள், விதிகள், இணங்காமைகள் பிரமாணங்களுடனான தொடர்பு                                                                                                                                                   | சபையின் கருத்துரை                                                                           | பரிந்துரை                                                  |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------|
| தென் மாகாண, நகர சபைக்குச் சொந்தமான உள்ஞராட்சி ஹிக்கடுவ கடைத்தொகுதி, ஆணையாளரின் 2010 குமாரகந்த கடைத்தொகுதி 01, திசம்பர் 27 திகதிய 02, ஹிக்கடுவ பொதுச் சந்தை தபபா/பபாகோ/2010/01 மற்றும் ஹிக்கடுவ மீன் சந்தை | வாடகையாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர் காலத்தில் உடன்படிக்கையின் படி | கடையறைகளுக்காக உடன்படிக்கை நாளதுவரை ஆக்கப்பட வேண்டியதுடன், |

5

### 2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பான அவதானிப்புகள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                            | சபையின் கருத்துரை                                                                                                       | பரிந்துரை                                                                                                                                        |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) வீதவரி                                                                                                                                                                                                                       |                                                                                                                         |                                                                                                                                                  |
| மீளாய்வாண்டு ஜனவரி 01 திகதியில் உள்ளவாறு ரூபா 39.4 மில்லியனிற்கான மொத்த நிலுவை வீதவரி மற்றும் வரி வருமானம் வருட இறுதியளவில் ரூபா 49.23 மில்லியன் தொகை வரை ரூபா 9.83 மில்லியனினால் அதிகரித்திருந்தது.                             | எதிர் காலத்தில் வீதவரி சேகரித்தலை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.                                            | நடைமுறை ஆண்டில் வருமானம் மற்றும் நிலுவை வருமானத்தை அறவீடு செய்வதற்கு வேலைத் திட்டமொன்று விரைவாக தயாரித்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். |
| (ஆ) வாடகை                                                                                                                                                                                                                        |                                                                                                                         |                                                                                                                                                  |
| மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு ரூபா 1.42 மில்லியனிற்கான வாடகை நிலுவையாக காணப்பட்டது.                                                                                                                                | நிலுவையை அறவீடு செய்வதற்கு வாடகையாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டது என.                                               | நிலுவை வருமானத்தை விரைவாக அறவீடு செய்வதற்கு வேலைத் திட்டமொன்று விரைவாக தயாரித்து அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.                    |
| (இ) ஏனைய வருமானங்கள்                                                                                                                                                                                                             |                                                                                                                         |                                                                                                                                                  |
| மாகாண சபையின் பிரதான செயலாளரிடம் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு பெற வேண்டிய முத்திரைக் கட்டணம் ரூபா 14.37 மில்லியன் தொகை மற்றும் நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 137,784 தொகையாக காணப்பட்டது. | முத்திரைக் கட்டணமாக ரூபா 14,365,885 தொகையும் மற்றும் நீதிமன்றத் தண்டப்பணமாக ரூபா 165,000 தொகையும் பெற வேண்டியுள்ளது என. | நிலுவை வருமானத்தை விரைவாக அறவீடு செய்வதற்கு முறையான வேலைத் திட்டமொன்று விரைவாக தயாரித்து அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.            |

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 சட்டத்தினால் சாட்டப்பட்டுள்ள கருமங்களை மேற்கொள்ளல்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                                                                                               | சபையின் கருத்துரை                                                                                                                                                                                                                                                      | பரிந்துரை                                                                                                                      |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) சபையினால் மீளாய்வண்டின் போது குப்பை முகாமைத்துவ அலுவல்களுக்காக ரூபா 38.76 மில்லியனிற்கான செலவொன்று மேற்கொண்டிருந்த போதிலும், குப்பை முகாமைத்துவத்திற்காக முறையான வேலைத் திட்டமொன்று செயற்படுத்தியிருக்காததுடன், 2024 ஒக்தோபர் மாதத்தின் பின்னர் சேகரிக்கப்பட்ட உக்காத குப்பைகளை சபைக்கு உரித்தான வலமுல்ல தகனகூடத்தை சுற்றிய பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்தது. | உக்காத குப்பைகளை சேகரித்தலை வரையறுத்தல், பொது மக்களினால் உருவாக்கக்கூடிய உக்காத குப்பைகளை உருவாக்கலை குறைத்தல் மற்றும் அந்த உக்காத குப்பைகளை மீள்கழற்சிக்காக பொதுமக்களை சிந்தனை ரீதியாக மாற்றுவதற்காக அறிவுறுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளது என. | முறையான குப்பை முகாமைத்துவ செயற்திட்டமொன்று செயற்படுத்த வேண்டியதுடன், உக்காத குப்பை மூலங்களை குறைப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். |

(ஆ) நகர சபை கட்டளைச் சட்டத்தின் பிரிவு 157(9)(ஆ) இன் பிரகாரம் துணை விதிகள் ஆக்கப்பட்டு குப்பை வரி அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய போதிலும், சபையினால் குப்பை வரி அறவிடப்படக்கூடிய வியாபார நிலையங்கள் தொடர்பாக கணிப்பீடொன்று மேற்கொண்டு குப்பை வரி அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

குப்பை வரி வர்த்தமானி வெளியிடுதல் எதிர் காலத்தில் மேற்கொள்ளப்படும் என.

குப்பை வரி அறவிடக்கூடிய வியாபார நிலையம் தொடர்பாக கணிப்பீடொன்று மேற்கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

### 3.2 முகாமைத்துவத் திறமையின்மை

#### கணக்காய்வு அவதானிப்பு

#### சபையின் கருத்துரை

#### பரிந்துரை

(அ) நகர சபைக்கு சொந்தமான வான் வண்டிக்கு 2022 ஆண்டிற்கு ஏற்பட்ட சேதமொன்றின் காரணமாக திருத்த வேலைகளுக்காக ரூபா 4.47 மில்லியனிற்கான மதிப்பீடொன்று சமர்ப்பித்திருந்த தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், அதற்குரிய மதிப்பீடு இயந்திரப் பொறியியலாளர் ஒருவரினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோல், அந்த நிறுவனத்தின் திருத்த வேலையின் தாமதம் என குறிப்பிட்டு பெறுகைச் செயன்முறைக்கு புறம்பாக ரூபா 6.59 மில்லியன் மதிப்பீடொன்றுக்கு வேறு கராஜ் ஒன்றுக்கு அனுப்பப்பட்டு திருத்த வேலை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், ரூபா 3.43 மில்லியன் தொகை கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

பொறியியலாளர் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளாமை மற்றும் பெறுகை செய்முறையில் இருந்து விளகல் தொடர்பாக பொறுப்பான உத்தியோகத்தர்கள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என.

பொறியியலாளர் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளாமை மற்றும் பெறுகை செய்முறையில் இருந்து விளகல் தொடர்பாக பொறுப்பான உத்தியோகத்தர் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) நிதிப் பிரமாணம் 104 அறிக்கையின் பரிந்துரையின் படி வான் வண்டிக்கு ஏற்பட்டிருந்த ரூபா 3,431,900 தொகைக்கான நடட்டத்திற்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய தரப்பினர்களை அறவீடு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

எதிர் காலத்தில் நிதி மற்றும் கொள்கைக் குழுவின் மூலம் நடட்டத்தை கணித்த பின்னர் பொறுப்புச் சொல்ல வேண்டிய தரப்பினரிடம் பணத்தை அறவீடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என.

நிதிப் பிரமாணங்களின் பிரகாரம் செயற்பட வேண்டும்.

(இ) ஹிக்கடுவ கடல்சார் தேசிய பூங்காவில் செயற்படுத்தப்படுகின்ற பவளப்பாறையை பார்வையிடும் கண்ணாடி கீழ் படகுச் சேவைக்காக ஒரு உள்நாட்டு சுற்றுலா பிரயாணி ஒருவரிடம் பிரயாணத் தவணையொன்றுக்கு ரூபா 300 தொகையும், வெளிநாட்டு சுற்றுலா பிரயாணி ஒருவரிடம் பிரயாணத்

2025 ஆண்டு முதல் சபை ஊழியர்கள் இருவர் இதற்கான சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அந்த அலுவல்களை மேற்பார்வை செய்வதற்காக வருமானப் பரிசோதகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது என.

சபைக்கு வருமானம் இழக்கச் செய்தல் தொடர்பாக விசாரணையொன்று மேற்கொண்டு பொறுப்பான உத்தியோகத்தரை இனங்கண்டு இழக்கப்பட்ட வருமானத்தை அறவீடு செய்வதற்காக

தவணையொன்றுக்கு ரூபா 1000 தொகை வீதமும் களியாட்ட வரி அறவீடு செய்வதற்கு நகர சபையினால் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், மீளாய்வாண்டு ஒக்தோபர் 07 திகதியின் பின்னர் அந்த கழியாட்ட வரியை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், வருமானம் உழைப்பதற்காக முறைசார் மற்றும் அறுதியான வேலைத் திட்டமொன்று ஈடுபடுத்த வேண்டும்.

### 3.3 மனித வள முகாமைத்துவம்

#### கணக்காய்வு அவதானிப்பு

#### சபையின் கருத்துரை

#### பரிந்துரை

(அ) மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு சபையின் முன்பள்ளி ஆசிரியர்கள் பதவிகள் 03, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதவிகள் 07, அலுவலக உதவியாளர் பதவிகள் 02, வேலைக் களத்தொழிலாளர் பதவிகள் 03 மற்றும் சுகாதார தொழிலாளர் பதவிகள் 13 மிகைகள் காணப்பட்டது.

கணக்காய்வு அவதானிப்புக்களுடன் இணங்குகின்றேன் என.

சபையின் கருமங்கள் மற்றும் விடயப் பரப்பு படி பதவியணியை மீளாய்வு செய்து அதன்படி பதவியணியினரை முகாமைத்துவம் செய்ய வேண்டும்.

(ஆ) சபையின் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள, இடமாற்றம் பெற்றுள்ள மற்றும் சேவையை இடைநிறுத்தப்பட்டுள்ள 17 ஊழியர்களிடம் ரூபா 1.38 மில்லியனிற்கான ஊழியர் கடன் சபைக்கு அறவிடப்பட வேண்டிக் காணப்பட்டது.

எதிர் காலத்தில் கடன் தொகையை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.

நிலுவை கடன் தொகையை அறவீடு செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.